2016 ஆகஸ்ட் 11]

மாண்புமிகு திரு. கே.பி. அன்பழகன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சார்ந்திருக்கிற திண்டுக்கல் மாவட்டத்தில், ஏற்கெனவே 2 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 3 அரசு உதவிபெறும் கல்லூரிகள், 15 சுய நிதிக் கல்லூரிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அந்தப் பகுதி மாணாக்கர்களுடைய தேவைக்கேற்ப, எண்ணிக்கைக்கேற்ப, கடந்த 5 ஆண்டுகளில், 24 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளை வழங்கிய நேரத்தில், திண்டுக்கல் மாவட்டத்தின் தேவையைக் கருதி, அந்த மாவட்டத்திலும் ஒரு கல்லூரியை மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழங்கியிருக்கிறார்கள் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மேலும், மாணவர்களுடைய எண்ணிக்கை கூடிவருகின்ற நேரத்தில், ஏற்கெனவே மாண்புமிகு உறுப்பினர் திரு. பாண்டியராஜன் அவர்களுக்கு நான் தெரிவித்ததுபோல, ஓர் அரசுக் கல்லூரி தொடங்கவேண்டுமென்றால், ரூ.9 கோடியே 22 இலட்சம் நிதி தேவைப்படுகின்ற சூழ்நிலையில், அரசினுடைய நிதிநிலைக்கேற்பவும், அந்தப் பகுதியிலுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேருகின்ற மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்பவும், மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு பரிசிலனை செய்யும் என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தங்கள் வாயிலாகத் தெரிவித்து, அமர்கின்றேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா வரிசை எண் 56, மாண்புமிகு உறுப்பினர் திரு. அ. நடராஜன், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள்.

56—

கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கம்

***2543—திரு. அ. நடராஜன்:**

மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) பல்லடம் தொகுதி, பல்லடம் வட்டம், காமநாயக்கன்பாளையம் கிராமத்தில் புதிய கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் அமைக்க அரசு ஆவன செய்யுமா?

(ஆ) ஆம் எனில், எப்போது?

மாண்புமிகு திரு. ஓ.எஸ். மணியன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,*

(அ) மற்றும் (ஆ) பல்லடம் தொகுதியில், காமநாயக்கன்பாளையத்தில் புதிதாக ஒரு கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தைப் பதிவு செய்து தரவேண்டுமென்று மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கேட்டிருக்கிறார்கள். கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம், 1983 மற்றும் விதிகள் 1988—ன்படி தகுதியுடைய உறுப்பினர்கள் விண்ணப்பிக்கும்பட்சத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, புதிய சங்கம் அமைத்துத் தரப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 6—9—2013 அன்று காமநாயக்கன்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு. மந்திராச்சல மூர்த்தி என்பவர் புதிய சங்கம் அமைக்க வேண்டுமென்று விண்ணப்பித்திருந்தார். துறை அலுவலர்களின் ஆய்வின்போது, எவரும் முன்வராததால், சங்கம் பதிவு செய்யப்படாமல் இருந்திருக்கிறது என்பதையும் தங்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு உறுப்பினர் திரு. அ. நடராஜன் அவர்கள்.*

திரு. அ. நடராஜன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மகாகவி பாரதியின் வாக்கிற்கிணங்க, 'வாராது வந்த மாமணியாய்', தமிழகத்தில் வந்திட்ட வரப்பிரசாதமாம், தமிழர்கள் போற்றும் தங்கத் தலைவி, உலகிற்கே உணவளிக்கின்ற, உழவர்களின் நலன் காக்க உழவர் பாதுகாப்புத் திட்டம் எனும் உன்னதத் திட்டம் தந்த உத்தமத் தலைவி, (மேசையைத் தட்டும் ஒலி) தொலைநோக்குச் சிந்தனையோடு வருங்கால சந்ததியினரும் நலமுடன் வாழ உலகிற்கே வழிகாட்டியாய், மழைநீர் சேமிப்புத் திட்டம் தந்த மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 'கூட்டுறவே நாட்டுயர்வு' என்ற கோட்பாட்டிற்கேற்ப, நலிவுற்றிருந்த நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களையெல்லாம் இலாபத்தில் இயங்க வைத்து, நல்லாட்சி நடத்திவரும் மாண்புமிகு அம்மா அவர்களின்

2016 ஆகஸ்ட் 11]

ஆட்சியிலேதான் உலகிற்கே ஆடையைத் தருகின்ற நெசவாளர்களுக்கு சூரிய மின் சக்தியுடன்கூடிய 10,000 பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. (மேசையைத் தட்டும் ஒலி) திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 604 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அதில், எனது பல்லடம் தொகுதிக்குட்பட்ட காமநாயக்கன்பாளையத்தில் 97 பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு, நெசவாளர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றார்கள். காமநாயக்கன்பாளையத்திலும் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியிலும் அதிகளவில் நெசவாளர்கள் வசித்து வருகின்றார்கள். நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று, சட்ட விதிகளுக்குட்பட்டு, மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு பரிசீலித்து, கூட்டுறவுச் சங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கும் என அறிவித்த மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு அம்மா அவர்களுக்கும் தங்கள் மூலமாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முற்பகல் 10–40

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா வரிசை எண் 57, மாண்புமிகு உறுப்பினர் திரு. கே.எஸ். தென்னரசு, மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் அவர்கள்.

57—

புதிய அலுவலகக் கட்டடம்

***2602 திரு. கே.எஸ். தென்னரசு:**

மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குப் புதிய கட்டடம் கட்ட அரசு முன்வருமா?

மாண்புமிகு திரு. ஆர்.பி. உதயகுமார், வருவாய்த் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் நல்ல நிலைமையில் உள்ளதால், புதிய கட்டடம் கட்ட வேண்டிய அவசியம் எழவில்லை என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.